[18th February 1959

SRI S. PAKKIRISAMI PILLAI : தலைவர் அவர்களே, இந்த தஞ்சாவூர் சாமி மோட்டார் சர்விஸிலே இருக்கும்படியான முதலாளி, தனக்கு வேண்டிய ஆட்களைக்கொண்ட ஒரு மஞ்சள் சங்கத்தை உண்டாக்கி, அதிலே தொழிலாளிகள் சேரும்படியாக வற்புறுத்திக் கேட்டு, உண்மையாக அங்கே இருந்த சங்கத்திற்கு எதிரிடையாக வேலை செய்து, உண்மையான சங்கத்தில் போதுமான அங்கத்தினர்கள் இல்லை என்ற காரணத்தைக்காட்டி, அவர்களுடைய கோரிக்கைகளை நிராகரித்தது உண்டா ? அப்படி நிராகரித்ததன் பலனாக தொழிலாளர்களுக்கு உண்மையான கோரிக்கைகளைக் கொடுப்பதற்கு கோர்ட் மறுத்திருக்கிறார்களா ? லேபர் ஆபீசரும் அப்படித்தான் கருதுகிறாரா ? அம்மாதிரி மஞ்சள் சங்கங்கள் உண்டாகாத நிலைமையை ஏற்படுத்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துக்கொள்ளுகிறார்கள் ?

THE HON. SRI R. VENKATARAMAN: சபாநாயகர் அவர்களே, அந்தப் பிரச்னை தீர்ந்து போய்விட்டது. இப்பொழுது சமுகமான நிலைமை இருக்கிறது. அதனாலே இப்பொழுது பழைய தகராறுகளையெல்லாம் திருப்பி இப்பொழுது சட்ட சபையிலே பரிசீலனை செய்து அலசினால் ஒருவேளை மீண்டும் அங்கே தொல்லை தொந்தரவு வந்துவிடுமே என்ற காரணத்தால், இதற்குப் பதில் சொல்ல இயலவில்லை என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

Mineral Development Corporation

9-10 a.m. * 364 Q.—SRI K. SATTANATHA KARAYALAR : Will the Hon. the Minister for Industries be pleased to state—

(a) the works that are to be undertaken by the National Mineral Development Corporation in our State for the exploitation of the minerals in our State;

(b) whether this Government have undertaken any work on behalf of the Mineral Development Corporation in the State; and

(c) if so, what those works are?

THE HON. SRI R. VENKATARAMAN : (a) No work has been taken up by the National Mineral Development Corporation in this State.

(b) No, Sir.

(c) Does not arise.

SRI K. SATTANATHA KARAYALAR : வேலைகள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று நமது சர்க்காருக்கு ஏதாவது கோரிக்கை வந்திருக்கிறதா?

THE HON. SRI R. VENKATARAMAN : அந்தக் கார்ப்பொரேஷனுக்கு நாம் ஒன்றும் போடவில்லை.

House-building loans

* 370 Q.—SRI K. SATTANATHA KARAYALAR : Will the Hon. the Minister for Industries be pleased to state—

(a) whether there is any scheme to give loan to individuals to encourage building houses;

18th February 1959]

(*b*) if so, the amount advanced in 1956–57 and 1957–58 and

(*c*) the number of houses built so far?

THE HON. SRI R. VENKATARAMAN : (*a*) Yes, Sir. Under the Low Income Group Housing Scheme of the Union Government and the State Co-operative Urban and Rural Housing Schemes, loans are given to individuals through co-operative housing societies for construction of houses.

(*b*) The amounts advanced under the above housing schemes in 1956–57 and 1957–58 are Rs. 56·31 lakhs and Rs. 70·59 lakhs respectively.

(*c*) One thousand four hundred and thirty-four houses were constructed under these schemes during the years 1956–57 and 1957–58.

SRI A. A. RASHEED : Sir, may I know the maximum loan that is advanced to each person for the construction of a house?

THE HON. SRI R. VENKATARAMAN : Under the Low Income Housing Scheme, it is Rs. 8,000. Under the Urban Housing Scheme it is Rs. 12,000 and under the Rural Housing Scheme, it is Rs. 5,000.

SRI N. K. PALANISAMI : May I know the amount allotted for the Low Income Housing Scheme?

THE HON. SRI R. VENKATARAMAN : I think we have drawn more than the years' allotment. If the hon. Member puts a separate question, I will be able to give information regarding the exact amount.

SRI M. R. KANDASWAMI MUDALIYAR : இப்படி தனிப்பட்ட நபர்கள் வீடு கட்ட வேண்டும் என்று கேட்டால் எந்த எந்த டிபார்ட்மெண்டிலிருந்து அவர்களுக்கு எவ்வளவு தொகைகள் கொடுக்கப்படுகிறது என்பதை கனம் அமைச்சர் அவர்கள் அறிவிப்பாரா ?

THE HON. SRI R. VENKATARAMAN : இந்தக் கேள்வி எனக்குப் புரியவில்லை. இந்த இலாகா சம்பந்தமாக லோ இன்கம் குரூப் என்ன கேட்டார்கள் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியும். மிடில் அர்பன் குரூப் என்ன கேட்டார்கள் என்று கேட்டால் பதில் சொல்ல முடியும். எந்த விதமான வீட்டுத் திட்டத்தைப்பற்றி கேட்டாலும் பதில் சொல்ல முடியும்.

SRI S. PAKKIRISAMI PILLAI : வீடுகள் கட்டுவதற்கு சர்க்கார் ஏதாவது மானியம் கொடுக்கிறார்களா ? அப்படிக் கொடுத்தால் அது எவ்வளவு ? தனியார் கட்டிக்கொள்வதாக இருந்தாலும்கூட அவர்களுக்கு மானியம் கொடுக்க முடியுமா ?

THE HON. SRI R. VENKATARAMAN : இது மானியம் அல்ல. லோ இன்கம் குரூப், அர்பன் ஹௌசிங் ஸ்கீம் இவைகளுக்கு கடன் தொகை தான் கொடுக்கப்படும். மானியம் கொடுப்பது கிடையாது.